

இலங்கை அச்சக நிறுவகம் - 2020

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இலங்கை அச்சக நிறுவகத்தின் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் செயலாற்றல் கூற்று, உரிமைகள் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்கள், பொழுப்பாக்கிய முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய 2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தினதும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தினதும் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து, நிறுவகத்தின் நிதிக்கூற்றுக்கள் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசப் பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புட்ட தரப்பினரின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்க கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை

எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆரூரைக்குப்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலாந்தியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருள்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருள்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றில்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருள்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஜயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருள்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீடின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருள்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டினைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியோன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு நிதியத்தின் உள்ளக கட்டுப்பாடின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.

- சம்பவங்கள் அல்லது நிலைமையின் காரணமாக நிதியத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவகத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது சம்பந்தமான வெளிப்படுத்தல்களுக்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ளதுடன் அந்த வெளிப்படுத்தல்கள் பேணியவையாக காணப்படாதிருந்ததால் எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைத்தல் வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்களை பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிசீலிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கப்படும் நிதியத்தின் பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இயலக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, கட்டமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதாக;
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது நிதியத்தின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேஷ ஏற்பாடொன்றிற்கு இணங்க நிதியம் செயற்பட்டுள்ளதாக,
- தமது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக.
- வளங்கள் சிக்கனமாவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமான கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக,

1.5 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்கீட்டு அவதானிப்புக்கள்

1.5.1 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான உள்ளகக் கட்டுப்பாடு

கொடுக்கல் வாங்கல்கள் முகாமைத்துவத்தின் பொது மற்றும் குறித்துரைக்கப்பட்ட அதிகாரத்துடன் செயற்படுத்துவதற்கு உரிய அறிக்கையிடல் நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கு தேவையான வகையில் கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்தல் மற்றும் சொத்துக்களுக்காக கணக்களிதன்மையை பேணிச் செல்லல், முகாமைத்துவத்தினால் பொது மற்றும் திட்டவட்டமான அதிகாரத்துடன் கூடிய சொத்துக்களை மாத்திரம் அணுகுதல், பதிவு செய்யப்பட்ட சொத்துக்களுக்கான கணக்களிதன்மை காணப்படும் சொத்துக்களுடன் நியாயமான காலப்பகுதியில் சீராக்கம் மற்றும் வேறுபாடுகள் காணப்பட்டால் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்தல் போன்றவற்றுக்கான நியாயமான

உறுதிப்படுத்தலோன்றை பெற்றுக் கொள்வதற்கு போதியளவு “முறையாக திட்டமிடப்பட்ட” உள்ளக் கணக்கீட்டு கட்டுப்பாட்டு முறைமையொன்றை நிறுவகத்தினால் பராமரித்துக் கொள்வதற்காக அவசியமாகவுள்ளது.

- 1.5.2 சிறிய மற்றும் நடுத்தர அளவு வணிகங்களுக்கான இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை.**

குறிப்பிட்ட நியமங்களின் தொடர்புகளுடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>(அ) சிறிய மற்றும் நடுத்தர அளவு வணிகங்களுக்கான இலங்கைக் கணக்கீட்டு நியமங்களின் முதலாம் பந்தியில் முதலாவது பிரிவின் பிரகாரம் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் அரச வணிக மற்றும் பொது பொறுப்புக் கூறல் கொண்ட (Public Accountability) நிறுவகம் இந்தக் கணக்கீட்டு நியமத்தைக் கணக்குகள் தயாரிப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளப்படாத போதிலும் நிறுவகத்தின் நிதி கூற்றுக்கள் தயாரித்தலின் போது சிறிய மற்றும் நடுத்தர அளவு வணிகங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமம் அடிப்படையாகக் கொள்ளப்பட்டிருந்தது.</p>	<p>இலங்கை அச்சக நிறுவகத்தின் நிதி அறிக்கை சிறிய மற்றும் நடுத்தர அளவு வணிகங்களுக்கு இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி அறிக்கை பிழையான அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தங்களால் தெளிவுபடுத்தப்பட்டதன் பிரகாரம் இந் நிறுவகம் பொருட்களை விற்றல் அல்லது சேவைகளை வழங்கும் அரச கூட்டுத்தாபனமொன்று அல்லாத காரணத்தினால் தொடர்ந்தும் நிறுவகத்தின் நிதி அறிக்கை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கான இலங்கைப் பகுதிகளீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரிக்கப்பட்டிருந்தமை என்பது எமது கருத்தாகும்.</p>	<p>நிதிக் கூற்றுக்கள் தயாரிப்பதற்காக குறிப்பிட்ட கணக்கீட்டு நியமம் பயன்படுத்தப்பட்டு நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்படல் வேண்டும்.</p>
<p>(ஆ) வரையறுக்கப்பட்ட பலன்களுக்கான திட்டங்களை அளவிடுவதற்காக திட்டமிடப்பட்ட அலகுக் கடன்</p>	<p>எதிர்காலத்தில் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்குக் குறித்துக் கொள்ளப்பட்டது.</p>	<p>குறிப்பிட்ட பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.</p>

முறைமை (Projected Unit Credit Method)

பயன்படுத்தப்படுவதாக
கணக்கீட்டு குறிப்புக்களில்
குறிப்பிடப்பட்டிருந்த போதிலும்
ஹாஸியர்களின் நன்மைகள்
தொடர்பான சிறிய மற்றும்
நடுத்தர வணிகங்களுக்கான
இலங்கை கணக்கீட்டு
நியமத்தில் 28 ஆம்
அத்தியாயத்தின் 28.17
அல்லது 28.18 ஆம் பிரிவின்
பிரகாரம் நன்மைகளின்
கழிக்கப்படுதலானது
செய்யப்பட்டிருக்கவில்லை.

1.5.3 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரை
(i)	<p>அரச நிறுவனமொன்றினால் இலங்கை அச்சக நிறுவகத்திற்கு 18 ஆந் திகதி செப்டெம்பர் 2018 இல் கையளிக்கப்பட்டிருந்த 0.1012 ஹெக்டேயர் பரப்பளவான (40 பேர்ச்சல்) காணியின் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.</p> <p>கடன்பட்டோர் அறிக்கையை தயாரிப்பதற்காக தனியார் நிறுவனத்திற்கு வருடாந்தம் செலுத்தப்படுகின்ற ரூபா 72,000 ஆனது கணக்கிடப்படாத காரணத்தினால் மீளாய்வாண்டின் செலவுகள் அந்த அளவினால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது.</p>	<p>இக் காணியின் பகுதியென்று மொகாபொலிஸ் நிறுவனத்தின் மூலம் லெஸ்லி றணஹல மாவத்தையின் அபிவிருத்திக்காக கையேற்கப்பட்டுள்ளது. மீண்டும் அளவிடப்படும் போது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p> <p>எதிர்காலத்தில் இது தொடர்பாக சரியாக நடவடிக்கை எடுப்பதற்கு குறித்துக் கொள்ளப்பட்டது.</p>	<p>பெறுமதி மதிப்பிடப்பட்டு கணக்கிடப்பட வேண்டும்.</p> <p>செலவுகள் சரியாக கணக்கிடப்பட வேண்டும்.</p>
(ii)			

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
இலங்கைச் சோசலிசக் கோவெயின் அத்தியாயத்தின் பிரிவு XXIV கோவெயின் அத்தியாயத்தின் 10.2 அம் வருபாகத்தின் நிறுவகத்தின் சபையின் உறுப்பினருக்கு இடர்க்கடனாக 72,215 மீளாய்வாண்டில் செலுத்தப்பட்டிருந்தது.	சனநாயக நிறுவகத்தின் அம் அல்லாத நிர்வாக சபையின் உறுப்பினருக்கு ரூபா ஆனது ஆனது வழங்கப்பட்டிருந்தமை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மற்றும் 4.2% ஆன வட்டிப் பணத்திற்கும் உட்பட்டே ஆகும். அக் கடன் தொகைக்காக நிறுவனமொன்று என்பதால் நிறுவகத்தின் அனைத்து நிதியத்தையும் முறையாக நிர்வகிப்பதற்கு நிறுவகம் இலாபகரமானதாகப் பேணப்பட்டு வருதல் வேண்டும்.	இலங்கை நிறுவகத்தின் தலைவருக்கு இடர்க்கடன் வழங்கப்பட்டிருந்தமை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மற்றும் அக் கடன் தொகைக்காக நிறுவனமொன்று என்பதால் நிறுவகத்தின் அனைத்து நிதியத்தையும் முறையாக நிர்வகிப்பதற்கு நிறுவகம் இலாபகரமானதாகப் பேணப்பட்டு வருதல் வேண்டும்.	தாபனக் கோவெயின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு மீளாய்வு ரூபா 4,871,298 ஆன மிகையொன்றாக இருந்ததுடன் அதற்கொத்த முன்னைய வருடத்தின் மிகை ரூபா 14,709,362 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 9,838,064 ஆன பின்னடைவொன்று அவதானிக்கப்பட்டது. இப்பின்னடைவிற்கு மீளாய்வாண்டில் நிறுவகத்தின் கற்கை நெறிக் கட்டணம், பதிவு மற்றும் பரிசீலக் கட்டணங்கள் ரூபா 16,964,010 ஆல் குறைவடைந்தமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

தலைவர் ஒருவர் நியமிக்கப்படாத
போது நிர்வாக சபையின்
உறுப்பினர் ஒருவருக்கு தலைவரின்
கொடுப்பனவாக ரூபா 420,000
ஆனது மீளாய்வாண்டில்
செலுத்தப்பட்டிருந்தது.

முன்னாள் அரசினால் நீண்ட
காலமாக தலைவர் பதவிக்கு
தனிப்பட்ட ஒருவர் நியமிக்கப்படாமையினால்
அமைச்சின் முன்னாள்
செயலாளருக்குத்
தெரியப்படுத்தி அவரின்
சம்மதத்துடன்
இலங்கை அச்சக நிறுவகத்தின்
யாப்பிற்கு இணங்க நிர்வாக
சபையின் உறுப்பினர் ஒருவர்
ஏனைய உறுப்பினர்களின்
விருப்பத்தின் பேரில் தலைவர்
பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு
நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குத்
தேவையான அதிகாரம்
இலங்கை பத்திரிகைப் பேரவை
அதிகாரச் சட்டத்தின் பிரகாரம்
நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியற்ற
கொடுப்பனவுகள் மீண்டும்
அறவிடப்படல் வேண்டும்.